

1. The rate of sale price of tender schedule for works above 2 lacs but below 5 lacs is

- (A) Rs. 300 + 4% VAT (B) Rs. 500 + 4% VAT
(C) Rs. 750 + 4% VAT (D) Rs. 1,000 + 4% VAT

ரூ.2 லட்சத்திற்கு மேல் ரூ.5 லட்சம் வரையிலான வேலைகளுக்கான ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களின் விலை

- (A) ரூ.300 + 4% மதிப்பு கூட்டு வரி (B) ரூ.500 + 4% மதிப்பு கூட்டு வரி
(C) ரூ.750 + 4% மதிப்பு கூட்டு வரி (D) ரூ.1,000 + 4% மதிப்பு கூட்டு வரி

2. Funds of Corporations and Municipalities are classified to

- (A) 2 types (B) 3 types
(C) 4 types (D) 5 types

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நிதியானது கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்படும்

- (A) 2 வகைகள் (B) 3 வகைகள்
(C) 4 வகைகள் (D) 5 வகைகள்

3. Electrical licensing scheme maintained in

- (A) Madurai Corporation (B) Erode Corporation
(C) Thanjavur Corporation (D) Chennai Corporation

மின்சாதன உரிம திட்டம் எந்த மாநகராட்சியில் செயல்படுத்தப்படுகிறது?

- (A) மதுரை மாநகராட்சி (B) ஈரோடு மாநகராட்சி
(C) தஞ்சாவூர் மாநகராட்சி (D) சென்னை மாநகராட்சி

4. Water charges of a Municipality becomes time-based after completion of

- (A) 3 years (B) 1 year
(C) 6 years (D) 2 years

நகராட்சியின் குடிநீர் கட்டணம் இவ்வாண்டின் முடிவில் காலங்கடந்தவைகளாகின்றன.

- (A) 3 ஆண்டுகள் (B) 1 ஆண்டு
(C) 6 ஆண்டுகள் (D) 2 ஆண்டுகள்

5. Cost of Tender schedule for works more than 50 lakhs in Municipality is

- (A) 9000 + VAT
- (B) 6000 + VAT
- (C) 15000 + VAT
- (D) 1500 + VAT

நகராட்சியில் மேற்கொள்ளப்படும் 50 லட்சத்திற்கும் மேலான பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி நமுனா விலை

- (A) 9000 + மதிப்பு கூட்டு வரி
- (B) 6000 + மதிப்பு கூட்டு வரி
- (C) 15000 + மதிப்பு கூட்டு வரி
- (D) 1500 + மதிப்பு கூட்டு வரி

6. Which one of the following is not exempted from payment of Property Tax?

- (A) Veterinary Dispensary Buildings Institutions
- (B) Playgrounds attached to schools
- (C) Khadi buildings
- (D) Meter rooms attached to Govt. Hospitals

கீழ்க்கண்ட கட்டிடங்கள் மீதான சொத்துவரி விலக்களிக்கப்பட்டது.

- (A) கால்நடை மருந்துவ கட்டிடம்
- (B) பள்ளி விளையாட்டு மைதானங்கள்
- (C) கதர் நிறுவன கட்டிடங்கள்
- (D) அரசு மருத்துவமனை கட்டிடத்தில் இணைக்கப்பட்ட மின்அளவுமானி பொருத்தப்பட்ட அறைகள்

7. Taxes and Fees of a Municipality becomes time barred after the expiry of

- (A) 6 years
- (B) 12 years
- (C) 3 years
- (D) 1 year

நகராட்சிகளில் வரியினங்களும், கட்டணங்களும் எத்தனை ஆண்டுகள் கழித்து காலங்கடந்தவையாகின்றன.

- (A) 6 ஆண்டுகள்
- (B) 12 ஆண்டுகள்
- (C) 3 ஆண்டுகள்
- (D) 1 ஆண்டு

8. The estimates for building works are prepared based on the data available in

- (A) Highway Manual
- (B) Schedule of rates of PWD Department
- (C) TWAD Board Manual
- (D) TNEB schedule of rate

கட்டிட வேலைகளுக்கான மதிப்பீடுகள் கீழ்க்கண்ட விலை விகித பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்படும்

- (A) நெடுஞ்சாலைதுறை நடைமுறை நூல்
- (B) பொதுப் பணித்துறை நடைமுறை நூல்
- (C) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நடைமுறை நூல்
- (D) தமிழ்நாடு மின்வாரிய நடைமுறை நூல்

9. General Religion of Property Tax is made once in

- (A) 3 years
- (B) 5 years
- (C) 7 years
- (D) 10 years

பொதுகால முறை சொத்துவரி திருத்தம் கீழ்க்கண்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.

- (A) 3 ஆண்டுகள்
- (B) 5 ஆண்டுகள்
- (C) 7 ஆண்டுகள்
- (D) 10 ஆண்டுகள்

10. Which one is not in the list of auditable institutions of Local Fund Audit is

- (A) Town Panchayat
- (B) Municipality
- (C) Agricultural Depot
- (D) Rajachatram, Tanjore

உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையில் இத்தணிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை

- (A) பேரூராட்சிகள் தணிக்கை
- (B) நகராட்சி தணிக்கை
- (C) வேளாண்மை விதிவிலக்க மையம்
- (D) தஞ்சாவூர் அரசர் சத்திரம்

11. As per G.O. MS. No. 371/Finance/Dt. 11.11.2002 the audit is entrusted to Local Fund Audit Dept.

- (A) Village Panchayat - 22%
- (B) Corporations
- (C) Municipalities
- (D) Town Panchayat

அரசாணை எண் 371/நிதித்துறை/நாள் 11.11.2002-ன் படி இந்நிறுவனத் தணிக்கை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறைக்கு ஒப்படைக்கப்பட்டது.

- (A) கிராம ஊராட்சிகள் - 22%
- (B) மாநகராட்சி
- (C) நகராட்சிகள்
- (D) பேரூராட்சிகள்

12. Due Date for submission of Annual Accounts of an University is

- (A) 15th May (B) 30th June
(C) 31st July (D) 30th April

பல்கலைக்கழகங்கள் ஆண்டுக் கணக்கினை உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறைக்கு சமர்ப்பிக்க வேண்டிய காலக்கெடு

- (A) மே 15-ம் நாள் (B) ஜூன் 30-ம் நாள்
(C) ஜூலை 31-ம் நாள் (D) ஏப்ரல் 30-ம் நாள்

13. The financial capacity of Class I contractor is

- (A) 75 Lakhs (B) More than 75 Lakhs
(C) 30 Lakhs (D) 1 Crore

ஒப்பந்தக்காரர் தரம் - I க்கான நிதி வரம்பு

- (A) 75 லட்சம் (B) 75 லட்சத்திற்கு மேல்
(C) 30 லட்சம் (D) 1 கோடி

14. The percentage of voids for carted earth is

- (A) 40% (B) 16%
(C) 30% (D) 20%

வண்டி மூலம் சேதாரம் செய்யப்படும் மண்ணிற்கு கீழ்க்கண்ட விகிதத்தில் இடைவெளி கழிவு செய்யப்படும்.

- (A) 40% (B) 16%
(C) 30% (D) 20%

15. Project overhead appropriation expenses 11% is calculated

- (A) During the progress of project
(B) Before commencement of work
(C) After completion of work
(D) During assetisation of work

திட்ட செலவினத்தில் மேற்பார்வை கட்டணமாக 11% கூடுதலாக கணக்கீடு செய்து சேர்க்கப்படுகிறது.

- (A) பணி முன்னேற்றத்தின் போது
(B) பணி துவங்கும் முன்னர்
(C) பணி முடிவுற்ற பின்
(D) சொத்தாக்கம் செய்யப்படும் போது

16. Tax collected as per Tamilnadu Panchayat Act 1994 Sec. 168

- (A) Entertainment Tax (B) Local Tax
(C) Land Tax (D) Property Tax

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 168-ன் படி கீழ்க்கண்ட தலைப்பிற்கான வரவினம் உள்ளது.

- (A) கேளிக்கை வரி (B) தல வரி
(C) நில வரி (D) சொத்து வரி

17. As per G.O. MS. No. 142 RD Dept. Dt. 15.10.02 the due date for submission of Audit report of a Panchayat Union by LFAD is

- (A) 15th September
(B) One year from receipt of Account
(C) 31st December
(D) 31st October

அரசாணை எண். 142/ஊரக வளர்ச்சித் துறை / நாள் 15.10.02-ன் படி ஊராட்சி ஒன்றியங்களின் தணிக்கை அறிக்கையை தணிக்கைத்துறை வெளியிட வேண்டிய காலக்கெடு

- (A) செப்டம்பர் 15-ம் நாள்
(B) கணக்கு கிடைக்கப்பெற்ற ஓராண்டு
(C) டிசம்பர் 31-ம் நாள்
(D) அக்டோபர் 31-ம் நாள்

18. For Property Tax Calculation discount allowed for above 25 years old building is

- (A) 20 % (B) 15 %
(C) 10 % (D) 5 %

சொத்துவரி கணக்கிடும் போது 25 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்களுக்கு வழங்கப்படும் கழிவானது

- (A) 20 % (B) 15 %
(C) 10 % (D) 5 %

19. Property Tax demand has been raised for each

- (A) Annually (B) Half year
(C) Quarterly (D) Monthly

வீட்டுவரி கேட்பு எழுப்பப்படுவது

- (A) ஆண்டிற்கு ஒருமுறை (B) அரையாண்டிற்கு ஒருமுறை
(C) காலாண்டுக்கு ஒருமுறை (D) மாதமாதம்

20. The cattle sheds are liable for Property Tax as

- (A) Not exempted (B) 25% exempted
(C) Exempted (D) 50% exempted

கால்நடை கொட்டகை கட்டிடங்களுக்கு சொத்துவரி பின்வருமாறு விதிக்கப்படுகிறது.

- (A) வரி விலக்கு இல்லை (B) 25% வரி விலக்கு
(C) வரி விலக்கு (D) 50% வரி விலக்கு

21. Bunks and stalls of private parties on Railway Properties are liable for Property Tax as

- (A) Exempted (B) Not exempted
(C) 25% exempted (D) 50% exempted

ரயில்வே சொத்துக்களின் மீதுள்ள தனியார் கடைகளுக்கு சொத்துவரி பின்வருமாறு விதிக்கப்படுகிறது.

- (A) வரி விலக்கு (B) வரி விலக்கு இல்லை
(C) 25% வரி விலக்கு (D) 50% வரி விலக்கு

22. Education tax has been levied on Property Tax at

- (A) 10% per annum (B) 5% per annum
(C) 2% per annum (D) 3% per annum

சொத்து வரியின் மீது விதிக்கப்படும் கல்வி வரியானது.

- (A) ஆண்டுக்கு 10% (B) ஆண்டுக்கு 5%
(C) ஆண்டுக்கு 2% (D) ஆண்டுக்கு 3%

23. Annual value of the properties should be rounded off

- (A) Next nearest 10 rupees (B) Next nearest one rupee
(C) To one rupee (D) To ten rupee

சொத்தின் ஆண்டு மதிப்பு கணக்கிடுவது பின்வருமாறு கணக்கிடப்பட வேண்டும்.

- (A) அடுத்த 10 ரூபாய்க்கு (B) அடுத்த ஒரு ரூபாய்க்கு
(C) ஒரு ரூபாய்க்கு (D) பத்து ரூபாய்க்கு

24. As per CMA's Letter No. RC 37667 / 92 / 23.6.93 responsibility of time-barred items to manager is

- (A) 15% (B) 5%
(C) 30% (D) 20%

நகராட்சி நிர்வாக ஆணையத்தின் கடிதம் 37667 / 92 / 23.6.93 -ன் படி காலவதியான வரியானங்களில் மேலாளரின் பங்கு

- (A) 15% (B) 5%
(C) 30% (D) 20%

25. Market Committee is liable to pay profession tax

- (A) True (B) False
(C) Decided by Council (D) Decided by Collector

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு தொழில் வரி விதிக்கப்படுவது

- (A) சரி (B) தவறு
(C) மன்றத் தீர்மானத்தின் படி (D) மாவட்ட ஆட்சியர் முடிவின் படி

26. Banks can be assessed to profession tax as a company

- (A) True (B) False
(C) Decided by Collector (D) Decided by Council

வங்கிகளுக்கு கம்பெனிகள் போல தொழில் வரி விதிக்கப்படுகிறது

- (A) சரி (B) தவறு
(C) மாவட்ட ஆட்சியர் முடிவு (D) மன்றத் தீர்மானத்தின் படி

27. Property tax should be rounded off to the

- (A) One rupee
(B) Ten rupee
(C) Next nearest rupee
(D) Next nearest ten rupee

சொத்து வரி கணக்கிடப்படுவது பின்வருமாறு கணக்கிடப்பட வேண்டும்

- (A) ஒரு ரூபாய்க்கு முழுமையாக
(B) பத்து ரூபாய் முழுமையாக
(C) அடுத்த ஒரு ரூபாய்க்கு
(D) அடுத்த பத்து ரூபாய்க்கு

28. As per Tamilnadu Motor Vehicles Rules 1988 the maximum rate of fees leviable by local authority for use of class 'B' bus stand is

- (A) Rs. 8 (B) Rs. 5
(C) Rs. 10 (D) Rs. 12

மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி உள்ளாட்சி நிறுவனங்கள் 'B' வகை பேருந்து நிலையத்திற்கு பின்வருமாறு பேருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது

- (A) ரூ. 8 (B) ரூ. 5
(C) ரூ. 10 (D) ரூ. 12

29. The rate of track rent for Madras Corporation per km per year is

- (A) Rs. 9,400 (B) Rs. 7,500
(C) Rs. 6,300 (D) Rs. 5,500

சென்னை மாநகராட்சியில் தட வாடகை ஓராண்டுக்கு ஒரு கி.மீ.-க்கு வசூலிக்கப்படும் தொகை

- (A) ரூ. 9,400 (B) ரூ. 7,500
(C) ரூ. 6,300 (D) ரூ. 5,500

30. Overdrawal of grants interest should be recovered from executive authorities at

- (A) 18% (B) 6%
(C) 12% (D) 14%

மிகை மான்யம் கீழ்க்காணும் வட்டியுடன் நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட வேண்டும்

- (A) 18% (B) 6%
(C) 12% (D) 14%

31. It is not a kind of special fees that can be levied in secondary schools

- (A) Library fees (B) Game fees
(C) Science Laboratory fees (D) Bus fees

பள்ளிகளில் வசூலிக்கப்படும் 'சிறப்புக் கட்டண' (special fees) பிரிவில் இது உட்படாது

- (A) (லைப்ரரி) நூலக கட்டணம் (B) விளையாட்டு கட்டணம்
(C) அறிவியல் மற்றும் லேப் கட்டணம் (D) பேருந்து கட்டணம்

32. The gross weight of Emulson Barral is

- (A) 200 kg (B) 165 kg
(C) 156 kg (D) 209 kg

எமல்சன் பேரலின் மொத்த எடை

- (A) 200 கிலோ (B) 165 கிலோ
(C) 156 கிலோ (D) 209 கிலோ

33. For Registration class II contractors should produce financial solvency position of

- (A) 70-75 lakhs
(B) 30-75 lakhs
(C) Above 75 lakhs
(D) 15-30 lakhs

வகுப்பு II ஒப்பந்தக்காரர்கள் பதிவின் போது தாக்கல் செய்ய வேண்டிய நிதி சால்வன்சியானது

- (A) 70 முதல் 75 லட்சம் வரை
(B) 30 முதல் 75 லட்சம் வரை
(C) 75 லட்சத்துக்கு மேல்
(D) 15 முதல் 30 லட்சம் வரை

34. The penalty for non-appointment of Technical Assistant for works of above 25 lacs if work undertaken by unqualified contractors is

- (A) Rs. 4,000 p.m. (B) Rs. 3,000 p.m.
(C) Rs. 1,000 p.m. (D) Rs. 2,000 p.m.

தொழில்நுட்ப தகுதி பெறாத ஒப்பந்தக்காரர்கள் ரூ. 25 லட்சத்திற்கு மேலான பணிகளுக்கு தொழில்நுட்ப உதவியாளரை நியமனம் செய்யாவிட்டால் செலுத்த வேண்டிய தண்டக் கட்டணம்

- (A) மாதம் ரூ. 4,000 (B) மாதம் ரூ. 3,000
(C) மாதம் ரூ. 1,000 (D) மாதம் ரூ. 2,000

35. Bank Reconciliation statement is prepared for

- (A) Correctness of pass book entries
- (B) Correctness of receipt book
- (C) Agreement of account balance with receipt, payment and pass book
- (D) All above

வங்கி இணைக்கச் சான்றிதழ் தயாரிக்கப்படுவது

- (A) வங்கிப் பதிவுகளை அவற்றின் சரித் தன்மையை சரிபார்க்க
- (B) வரவுப் புத்தகத்தின் சரித் தன்மை சரிபார்க்க
- (C) வங்கிக் கணக்கின் வரவு, செலவு மற்றும் வங்கி இணக்கத்தை சரிபார்க்க
- (D) அனைத்தும்

36. The track rent should be enhanced once in

- (A) 5 years
- (B) 3 years
- (C) 10 years
- (D) 2 years

தடவாடகை பின்வரும் ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தப்பட வேண்டும்.

- (A) 5 ஆண்டுகள்
- (B) 3 ஆண்டுகள்
- (C) 10 ஆண்டுகள்
- (D) 2 ஆண்டுகள்

37. For 3 years lease, the lease amount shall be increased to following percentage in every year.

- (A) 5%
- (B) 10%
- (C) 15%
- (D) 20%

மூன்றாண்டு குத்தகைகளில் குத்தகை தொகை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தப்படுவது.

- (A) 5%
- (B) 10%
- (C) 15%
- (D) 20%

38. Fixed travelling allowance for undertaking tours within panchayat area for village panchayat president is

- (A) Rs. 500 per month (B) Rs. 400 p.m.
(C) Rs. 750 p.m. (D) Rs. 1,000 p.m.

ஊராட்சி தலைவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் மேற்கொள்ளும் பயணர்களுக்கு வழங்கப்படும் நிரந்தர பயணப் படி

- (A) மாதம் ரூ. 500 (B) மாதம் ரூ. 400
(C) மாதம் ரூ. 750 (D) மாதம் ரூ. 1,000

39. Sitting fees for attending meetings of Panchayat to village Panchayat Presidents (Allowed 2 meetings in a month)

- (A) Rs. 100 (B) Rs. 75
(C) Rs. 25 (D) Rs. 50

ஊராட்சி தலைவர்களுக்கு ஊராட்சி கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படும் அமர்வு படி (மாதம் 2 கூட்டங்கள்)

- (A) ரூ. 100 (B) ரூ. 75
(C) ரூ. 25 (D) ரூ. 50

40. The account code for balance sheet is

- (A) 3000 + 4000 (B) 1000 + 2000
(C) 2000 + 3000 (D) 1000 + 4000

ஐந்தொகை அறிக்கைக்கான கணக்குக் குறியீடு

- (A) 3000 + 4000 (B) 1000 + 2000
(C) 2000 + 3000 (D) 1000 + 4000

41. Free supply of uniforms to Maternity assistant in Panchayat Unions is

- (A) 3 sets per year
- (B) 4 sets per year
- (C) 2 sets per year
- (D) 1 set per year

ஊராட்சி ஒன்றிய மகப்பேறு உதவியாளருக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுவது

- (A) ஆண்டுக்கு 3 செட்
- (B) ஆண்டுக்கு 4 செட்
- (C) ஆண்டுக்கு 2 செட்
- (D) ஆண்டுக்கு 1 செட்

42. The Chairman for Panchayat Committee for purchase of water supply materials in Panchayat Union is

- (A) District Collector
- (B) Assistant Director (Panchayats)
- (C) TWAD Executive Engineer
- (D) TNEB Executive Engineer

ஊராட்சி ஒன்றியங்களில் குடிநீர் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் குழுத் தலைவர்

- (A) மாவட்ட ஆட்சியர்
- (B) உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
- (C) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்
- (D) மின் வாரிய செயற்பொறியாளர்

43. In Namakku Namee Thittam Scheme the public contribution and Govt. Grant is in the ratio of

- (A) 1 : 4
- (B) 1 : 3
- (C) 2 : 1
- (D) 1 : 2

நமக்கு நாமே திட்டத்தில் பொது மக்கள் பங்களிப்பும், அரசு மானியமும் இந்த விகிதத்தில் இருக்கும்

- (A) 1 : 4
- (B) 1 : 3
- (C) 2 : 1
- (D) 1 : 2

44. For MLA Scheme works the administrative approval is given by

- (A) Dist. Collector (B) Director of Rural Development
(C) Assistant Director (Panchayat) (D) Government

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தில் செய்யும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்குவது

- (A) மாவட்ட ஆட்சியர் (B) ஊரக வளர்ச்சி இயக்குநர்
(C) உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) (D) அரசு

45. As per G.O. MS No. 127 Rural Development Dt. 12.7.07 the monthly ceiling limit of fuel expenses to be met from General Fund for Block Development Officer (Village Panchayat)

- (A) 200 litres (B) 100 litres
(C) 150 litres (D) 75 litres

அரசாணை எண் 127 ஊரக வளர்ச்சித் துறை தேதி 12.7.2007-ன் படி வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) வாகனத்திற்கு பொது நிதியிலிருந்து மாதாமாதம் அனுமதிக்கப்பட்ட எரிபொருள் உச்சவரம்பு

- (A) 200 லிட்டர் (B) 100 லிட்டர்
(C) 150 லிட்டர் (D) 75 லிட்டர்

46. As per G.O. MS No. 1, Rural Development Dt. 1.1.99 the ceiling of expenditure to conduct sports for village panchayats is

- (A) Rs. 1,000 per year (B) Rs. 2,000 per year
(C) Rs. 4,000 per year (D) Rs. 5,000 per year

அரசாணை எண். 1 ஊரக வளர்ச்சி நூள் 1.1.99-ன் படி விளையாட்டுப் போட்டிகள் நடத்த கிராம ஊராட்சிகளுக்கு அனுமதிக்கப்பட்ட செலவின உச்சவரம்பு

- (A) ரூ. 1,000 ஓராண்டுக்கு (B) ரூ. 2,000 ஓராண்டுக்கு
(C) ரூ. 4,000 ஓராண்டுக்கு (D) ரூ. 5,000 ஓராண்டுக்கு

47. In town panchayats the write-off powers for fire/theft above Rs. 2,000 is

- (A) Asst. Director of Town Panchayat (B) Dist. Collector
(C) Government (D) Director of Town Panchayat

பேரூராட்சிகளில் ரூ. 2,000-க்கு மேலான தீ விபத்து/திருட்டு போன்ற இழப்புகளுக்கு தள்ளுபடி செய்ய அங்கீகாரம் பெற்றவர்

- (A) பேரூராட்சி உதவி இயக்குநர் (B) மாவட்ட ஆட்சியர்
(C) அரசு (D) பேரூராட்சிகளின் இயக்குநர்

48. The quality of Bituman required for 'A' type seal coat in road work per 10 sq.m. is

(A) 9.8 kg (B) 6.8 kg

(C) 7.5 kg (D) 7.6 kg

தார் சாலைப் பணிகளில் 'A' வகை இறங்குப் பூச்சுக்கு 10 சதுர மீட்டருக்கு தேவைப்படும் தார் அளவு

(A) 9.8 கிலோ (B) 6.8 கிலோ

(C) 7.5 கிலோ (D) 7.6 கிலோ

49. The Profession tax can be revised once in

(A) 3 years (B) 5 years

(C) 7 years (D) Annually

தொழில் வரி பின்வரும் ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும்

(A) 3 ஆண்டுகள் (B) 5 ஆண்டுகள்

(C) 7 ஆண்டுகள் (D) ஒவ்வொரு ஆண்டும்

50. The amount of profession tax can be fixed by

(A) The Council (B) Collector

(C) Commissioner (D) Govt.

தொழில் வரியை நிர்ணயம் செய்வது

(A) கவுன்சில்/மன்றம் (B) மாவட்ட ஆட்சியர்

(C) ஆணையர் (D) அரசு

51. Bonus is liable for profession tax

(A) True (B) False

(C) 50% liable (D) 25% liable

தொழில் வரி கணக்கீட்டிற்கு போனஸ் எடுத்துக் கொள்ளப்படும்

(A) சரி (B) தவறு

(C) 50% கணக்கிடப்படும் (D) 25% கணக்கிடப்படும்

52. As per G.O. Ms No. 136/RD/15.5.11 the write-off powers to Panchayat Union funds due to theft, fire and other accidents upto Rs. 5,000, is

- (A) District Collector (B) Asst. Director (Panchayats)
(C) Director of Rural Development (D) Government

அரசாணை எண் 136/ஊரக வளர்ச்சி/15.5.2011-ன் படி ஊராட்சி ஒன்றிய நிதிக்கு திருட்டு, தீ விபத்து மற்றும் இதர விபத்து மூலம் ரூ. 5,000 வரை தள்ளுபடி செய்ய பொறுப்பானவர்

- (A) மாவட்ட ஆட்சியர் (B) உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)
(C) ஊரக வளர்ச்சி இயக்குநர் (D) அரசு

53. This revenue is from other department for a town-panchayat

- (A) Property tax (B) Advertisement tax
(C) Profession tax (D) Entertainment tax

பேரூராட்சிகளுக்கு இவ்வருமானம் பிற துறைகளிலிருந்து பெறப்படுவதாகும்

- (A) சொத்து வரி (B) விளம்பர வரி
(C) தொழில் வரி (D) கேளிக்கை வரி

54. The following record should be taken by an auditor for local audit of a Town-Panchayat

- (A) Bank Payment Vouchers (B) Service Register
(C) Measurement Book (D) Ledger

பேரூராட்சி தணிக்கைக்கு தணிக்கையாளர் பின்வருவனவற்றில் இதை அவசியம் கொண்டு செல்ல வேண்டும்

- (A) செலவுச் சீட்டுகள் (B) பணிப் பதிவேடுகள்
(C) அளவுப் புத்தகங்கள் (D) பேரேடு

55. As per G.O. MS No. 983 Home (Transport-IV) Dept. Dt. 3.8.04 the ceiling limit for repairs to light vehicle (petrol) for 1 year old vehicle is

- (A) Rs. 3,500 (B) Rs. 6,750
(C) Rs. 4,000 (D) Rs. 9,150

அரசாணை எண் 983 உள்துறை (போக்குவரத்து-IV) துறை நாள் 3.8.04ன் படி இலகுரக பெட்ரோல் வாகனத்திற்கு முதலாம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட பழுதுபார்ப்பு செலவினம்

- (A) ரூ. 3,500 (B) ரூ. 6,750
(C) ரூ. 4,000 (D) ரூ. 9,150

56. The administrative approval for works carried out from surplus funds of pt. Union upto 5 lakhs is (G.O. MS No. 85/R.D. Dept. dt. 6.5.98)

- (A) Block Development Officer (B) Panchayat Union Council
(C) Dist. Collector (D) Director of Rural Development

ஒன்றிய உபரி நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் வரையிலான பணி மேற்கொள்ள அரசாணை எண். 85 ஊரக வளர்ச்சி நாள் 6.5.98-ன் படி நிர்வாக அனுமதி பெற வேண்டியது.

- (A) வட்டார வளர்ச்சி அலுவலர் (B) ஊராட்சி ஒன்றியக் குழு
(C) மாவட்ட ஆட்சியர் (D) ஊரக வளர்ச்சி இயக்குநர்

57. Audit fees leviable under Sec. 17 of the local fund Audit Act to Arasar Chatram, Thanjavur District is

- (A) 0.75% of gross receipts (B) 50% of Actual cost
(C) 2% of expenditure (D) 1% of gross receipts

உள்ளாட்சி நிதித் தணிக்கை சட்டப்பதிவு 17-ன் படி தஞ்சாவூர் மாவட்டம் அரசுத் சத்திரம் தணிக்கைக்கு பின்வரும் தணிக்கைக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது

- (A) 0.75% மொத்த வரவினத்தில் (B) உண்மை செலவினத்தில் 50 சதவீதம்
(C) செலவினத்தில் 2 சதவீதம் (D) மொத்த வரவினத்தில் 1 சதவீதம்

58. The main source of income for a town-panchayat is

- (A) Taxes and fees (B) Local cess
(C) Entertainment tax (D) Quarry rentals

பேரூராட்சிகளின் முக்கிய வருவாயினம்

- (A) வரி மற்றும் கட்டணங்கள் (B) தல வரி
(C) கேளிக்கை வரி (D) குவாரிகள் வாடகை

59. This is not a grant and contribution for a Town Panchayat

- (A) State Finance Comn. Grant (B) Grant for funeral rites
(C) Special grant for road (D) TUFIDCO Grant

இது பேரூராட்சிகளின் மான்யம் அல்ல

- (A) மாநில நிதிக்குழு மான்யம் (B) ஈமச் சடங்கு மான்யம்
(C) சாலைகளுக்கான சிறப்பு மான்யம் (D) டுபிட்கோ மான்யம்

60. The maximum amount of profession tax levied by local bodies is

- (A) Rs. 1,350 (B) Rs. 1,250
(C) Rs. 1,300 (D) Rs. 1,200

உள்ளாட்சி நிறுவனங்கள் அதிகபட்ச தொழில்வரியாக வசூலிப்பது

- (A) Rs. 1,350 (B) Rs. 1,250
(C) Rs. 1,300 (D) Rs. 1,200

ROUGH WORK

ROUGH WORK